

சுருக்கக் கருத்து

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முரண்பாட்டுக்குப் பிந்திய, அரசகாணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மீதான துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டம்

காணிச் சுற்றுநிருபம்: 2013/01

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

மார்ச் 2013

2013 ஜனவரியில் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முரண்பாட்டுக்கு பிந்திய, அரசகாணிகள் பிரச்சினைகளைத் தீர்த்தல் மீதான துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் என்ற பெயரில் சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது. (காணிச்சுற்றுநிருபம்2013/01 இதன் பிற்பாடு சுற்றுநிருபம் எனக் குறிப்பிடப்படும்) வடக்கு கிழக்கிலுள்ள காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான அரசாங்கத்தின் மிகப் பிந்திய முயற்சியாக இது உள்ளது. இவ்விரு மாகாணங்களிலுமுள்ள அரசு காணிகள் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்த்து வைக்கும் முகமாக இரண்டு வருடங்களில் அமுல்படுத்தப்படவேண்டிய செயன்முறைகளை சுற்றுநிருபம் முன்வைக்கிறது. இச்சுற்றுநிருபம் தொடர்பான அக்கறைகளையும், இது அமுல்படுத்தப்பட்டால் ஏற்படும் அதன் விளைவுகளையும், முக்கிய விடயங்களையும் எடுத்துக் காட்டுவதற்காக இச் சிறு குறிப்பு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் தயாரிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிற்பாடு யுத்தத்திற்கான வேர்க்காரணங்களைத் தீர்த்து வைப்பதற்கான, பாதிக்கப்பட்ட சனசமூகங்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்கான அவசரத் தேவையும் உள்ளது. தனிநபர்களின் காணி உரிமைகள் மற்றும் உரிமைகோரல்கள் மற்றும் காணியின் வரலாறு என்பவற்றுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டிய பலவகை ஏற்பாடுகள் ஊடாக கவனம் வேண்டி நிற்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக காணியுள்ளது. CPA ஆனது காணி உரிமைகள் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு தசாப்தத்திற்கு மேலாக சுனாமி மற்றும் யுத்தம் தொடர்புடைய பிரச்சினைகளில் காணி மற்றும் காணி தொடர்பாக பிரச்சினைகளில் விருத்திகளை ஆவணப்படுத்தல் மற்றும் சிபார்சுகளை வழங்குதலில் ஆய்வுகள் மற்றும் பரிந்துரைப்புகளில்

ஈடுபட்டு வந்துள்ளது.¹CPA யின் வேலைகளில் முக்கிய கவனம் பகுதியாக இருந்தது வடக்கு கிழக்கிலுள்ள காணிப்பிரச்சினையாகும். ஏனெனில் யுத்தத்தாலும் மிகவும் கெடுதலடைந்த பலவகைப்பட்ட பிரச்சினைகளாலும் காணியைச் சென்றடைதல், இடம்பெயர்வு, அரசு மற்றும் அரசசார் செயற்பாட்டாளர்களின் வதிவு, போட்டியிடும் உரிமைகோரல்கள், ஆவணங்கள் மற்றும் காணிப்பதிவுகள் தொலைந்துபோனவை என்பன உட்பட்டவைகள் தனிநபர்களையும் குடும்பங்களையும் சனசமூகங்களையும் பல்வேறு வகைகளில் நெருக்கடியில் தள்ளியிருந்தது.

யுத்தத்திற்குப் பிந்திய சூழ்நிலையில் CPA ஆனது தற்போதுள்ள சட்ட நிலை, கொள்கை, நிர்வாகக் கட்டமைப்பு என்பவற்றை மறுசீரமைப்பதற்காக கருத்துக்களையும் பரிந்துரைகளையும் செய்திருந்தது. இதன் மூலம் களத்திலுள்ள பிரச்சினைகளும் பாதிக்கப்பட்ட சனசமூகங்களின் குறைகளும் தீர்க்கப்படுவதுடன் சாதாரண நிலைமையையும் மீளிக்கத்தையும் வசதிப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் நேர்மையான முயற்சியும் எடுக்கப்படக்கூடியதாக இருக்கிறது. இவைகள் யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் (2011/4), ஒரு முன்னேற்றப்பட்ட பொறிமுறைக்கான தேவை என்பன உட்பட ஏனைய முனைப்புகளின் மீது பரிந்துரைப்புக்கு சம்பந்தப்படுத்தியிருந்தது.²

ஆரம்பத்திலேயே யுத்தத்திற்குப் பிந்திய சூழ்நிலையில் வடக்கு கிழக்கு காணிப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் முந்திய காணி சுற்றுநிருபம் (2011/4)இல் பிரச்சினைகளை அங்கீரிப்பதற்கும் அதனை பின்வாங்குவதற்கும் முன்னையதினைவிட முன்னேற்றகரமான சுற்றுநிருபத்தை அறிமுகம் செய்வதிலும் அரசாங்கம் எடுத்த உருப்படியான படிநிலைகளை வரவேற்கின்றது. முந்திய சுற்றுநிருபத்தில் இருந்ததாக CPAஆல் எடுத்துக்காட்டப்பட்ட அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பாக காணி ஆணையாளர் நாயகம் சுற்றுநிருபத்தை வெளியிடுதல் சிவில் நிர்வாக கட்டமைகளில் இராணுவத்தின் ஈடுபாடு போன்ற பிரச்சினைக்குரிய விடயங்கள் புதிய சுற்றுநிருபத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. களத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு சுற்றுநிருபம் பதிலளிக்கிறது. உடைமையுரிமை நிரூபித்தலில் உள்ள சிரமங்கள் உண்மையான உரிமை கோருபவர்களின் உரிமை கோரல்கள் மற்றும் அத்துமீறி அல்லது வேறொரு காணிகளில் வதிந்து காணிகளை விருத்தி செய்தவர்களிற்கிடையிலான உரிமைகோரல் போட்டிகளை இனங்காணுதல் உட்பட்டனவற்றுக்கு அது பதிலளிக்கிறது. எவ்வாறாயினும்

¹மாற்றுக்கொள்கைக்கான நிலையம் வடக்கு கிழக்கு மற்றும் புத்தளத்தில் முறைசா பிணக்குத் தீர்வு (2003)

http://www.cpalanka.org/wp-content/uploads/2007/8/Informal_Dispute_Resolution.pdf; பெற்றுக்கொள்ளலாம்காணி மற்றும் முரண்பாடு சனாமி அழிவுகள் Bhavani Fonseka & Mirak Raheem (2005) திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயம் விசேட பொருளாதார வலயம் CPA (2009); Bhavani Fonseka & Mirak Raheem கிழக்கு மாகாணக் காணி : அரசியல், கொள்கை மற்றும் முரண்பாடு CPA (2010) Bhavani Fonseka & Mirak Raheem வடமாகாணத்தில் யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் காணி கொள்கையும் செயற்பாடும் CPA (2011)

²Bhavani Fonseka & Mirak Raheem வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி முகாமைத்துவம் தொடர்பான செயற்படுத்தலை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சிறு வழிகாட்டி சுற்றுநிருபம் பிரச்சினைகளும் தாக்கங்களும் CPA செப்டெம்பர் 2011 கிடைக்கப்பெறும் http://www.scribd.com/fullscreen/65756001?access_key=key-2n9juixwucpeaun7qe09.

சுற்றுநிருபமானது ஏனைய செயன்முறைகளாலும் குறை நிரப்பப்பட வேண்டியுள்ளன. அவைகளின் விபரமானவைகள் கீழே உள்ளன.

இச்சுற்றுநிருபமானது முந்தியதிலிருந்து முன்னேற்றகரமானதாக உள்ளபொழுதும் இது சில தெளிவுத்தன்மைகளற்றதாகவும், குழப்பகரமானதாகவும் உள்ளது. சுற்றுநிருபம் ஆரம்பத்திலேயே இது அரசு காணிகளில் பிரயோகிக்கப்படும் எனவும், இது 2013 மற்றும் 2014 அமுல்படுத்தப்படும் எனவும், ஒரு ஒடுக்கமான கவனக்குவிப்பு மற்றும் பிரயோகத்தை உறுதிப்படுத்தும் எனவும் குறிப்பிடுகிறது.

சுற்றுநிருபத்தில் இருந்து வெளியில் வைக்கப்பட்டுள்ள விடயங்களாவன விண்ணப்பம் செய்வதற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள காலப்பகுதி, விடயத்தை தீர்மானிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய காலம், சுற்றுநிருபத்தில் வழங்கப்பட்டிருக்கும் செயன்முறையுடன் அதில் ஒரு தனிநபர் அநீதியை உணரும்பட்சத்தில், செயன்முறைக்கு மேன்முறையீடு செய்யக்கூடியதாக உள்ளதா போன்ற விடயங்கள் சுற்றுநிருபத்திற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுநிருபமானது வெளிப்படையாக அது அரசு காணிகளோடு தொடர்புடைய விடயங்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது. 2.2.1.2 இன் கீழ் ஆகிய தொலைந்த காணிகளுடன் ஈடுபடும் விடயமானது தனியார் காணிகள் பற்றிய எடுத்தாள்கையைக் கொண்டுள்ளது. காணி விட்டுச்செல்லப்படுதல் அல்லது குடியிருப்பாளர்கள் முரண்பாட்டின்பொழுது கலைக்கப்படுதல் அரசு நிறுவனங்களால் அல்லது ஆயுதப்படைகளால் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுதல் மற்றும் வேறு ஆட்கள் நிரந்தரமாக அந்தக் காணிகளில் குடியேறி விடுதல் போன்ற வழிகளில் காணிகள் இழக்கப்படலாம் என்ற பல நிலைகள் ஊடாக பல எண்ணிக்கையான காட்சிநிலைகளை சுற்றுநிருபம் சுட்டிக்காட்டுகிறது. காணிகளை இழந்தவர்களுக்கு அவர்களின் விருப்பத்துடன் மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என சுற்றுநிருபம் அறிவுறுத்துகிறது. தனியார் காணிகள் அல்லது அரசு மானியங்களின் கீழ் விநியோகிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும், இவற்றின் மட்டில் சுற்றுநிருபமானது அக்காணிகளின் சுவீகரிப்பு செயன்முறையின்பொழுது மேற்கொள்ளப்பட்ட நட்டஈட்டு மதிப்பீடுகளின் பிரகாரம் மாற்றுக்காணிகளை சுற்றுநிருபம் வழங்கச் செய்கிறது. 1950 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க காணி சுவீகரிப்புச் சட்டம் திருத்தப்பட்டவாறாக, தனியார் காணிகளானவை அவ்வாறான பொது நோக்கங்களுக்காக சுவீகரித்துக் கொள்ளப்படுவதற்காக அவ்வாறு சுவீகரிப்பிற்கான செயன்முறையை சட்டம் வழங்குவதுடன் அமைச்சரானவர் சுவீகரிக்கப்பட வேண்டிய காணியை இனங்காணுகிறார். ஒரு தனியார் காணி அல்லது அரசு மானியத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட காணி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகவோ, அல்லது வேறு ஆட்கள் நிரந்தரமாக குடியேறி இருக்கும்பொழுதோ இழக்கப்படுமாயின், அப்பொழுது அங்கே ஒரு சுவீகரிப்புச் செயன்முறை தொடக்கப்பட வேண்டியுள்ளது. இச் சுற்றுநிருபமானது மேலே தரப்பட்ட காரணங்களாவன பொதுநோக்கங்களுக்காக இப்பொழுது பரிசீலிக்கப்பட வேண்டுமென குறித்து நிற்கிறதா? பொதுநோக்கங்களுக்காக சுவீகரிப்புச் சட்டத்துடன்

காணிகளை இனங்காணும் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை காணி ஆணையாளர் நாயகம் மற்றும் / அரச அதிகாரிகளும் பெற்றுக்கொள்கின்றனரா? இச் சுற்றுநிருபத்தில் வழங்கப்பட்டுள்ள மொழியானது முகப்பெறுமானத்திற்கு எடுக்கப்படுமாயின் இக் குறிப்பிட்ட பிரச்சினையானது காணி ஆணையாளருக்குள்ள அரச நிலத்தில் மாத்திரம் ஆணையைக் கொண்டுள்ளவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்கிறது.

பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டவாறாக இச் சுற்றுநிருமானது பல விடயங்களில் முன்னேற்றப்பட வேண்டிய தேவையைக் கொண்டுள்ளது. குறிப்பாக இழக்கப்பட்ட காணி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்ற சுற்றுநிருபத்தில் பாவிக்கப்பட்டுள்ள சில பதங்கள் தொடர்பாக பெரும் தெளிவு தேவையாக உள்ளது. இராணுவத்தினர் உட்பட்ட அரச வதிவு குறிப்பிட்ட காணி தொடர்ந்தும் அரசால் வதியப்படுமா அல்லது விடுவிக்கப்படுமா என்பது மீதான தகவல்கள் இல்லாமை, இதுவரைக்கும் சுவீகரிப்பு நடடாட்டுச் செயன்முறைகள் இல்லாமை என்பன உட்பட்ட அரச வதிவு தொடர்பான கவலைகளில் இது விசேடத்துவம் பெறுகிறது. யுத்தத்திற்குப் பிந்திய சூழமைவில் காணிகள் தொடர்பான அதன் நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துரைப்பதானது குறிப்பாக இவ்வாறான சுவீகரிப்பினால் பாதிக்கப்படக்கூடிய தனியார் காணி உரிமைகள் தொடர்பாக குறிப்பிடுவதானது மிகவும் முக்கியமானது. தற்போதைய சுற்றுநிருபமானது அபிவிருத்திச் செயற்பாடுகளை நோக்கிய அரசாங்கத்தின் தலையாய விருப்பத்தையும் மற்றும் தனிநபர் காணி உரிமைகள் காணியற்றோரின் உட்பட இரண்டாவது பரிசீலிப்பாக நடாத்தப்பட வேண்டுமென குறித்துரைக்கிறது. முரண்பாட்டுக்குப் பிந்திய சூழமைவின் நிலைமாற்றத்தில் அபிவிருத்தி முக்கியமானது என CPA குறிப்பிடும் அதேவேளையில் மக்களின் உரிமைகள் மற்றும் குறைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும். இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்திய வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கான காணிச் சுற்றுநிருபம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளையில் அது ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு சட்ட சட்டகவேலைகளில் தலையிடும் ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்பதையும் முன்வைக்கப்படும் எந்தத் திருத்தமும் நிறுவப்பட்ட செயன்முறைகளுடன் ஒட்டியிருக்க வேண்டுமென்பதையும் அவைகள் வெளிப்படையாகவும் அனைத்தையும் உள்ளடக்கிய முறையிலும் செயற்படுத்தப்பட வேண்டுமென்பதையும் அது அழுத்தியுரைக்கிறது.

இச்சுற்றுநிருபமானது பிரதேச செயலாளருக்கு அரச காணிகளைத் தீர்ப்பதற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. மக்களுக்கு அருகே உள்ளவர்களும், காணியின் வரலாற்றை அறிந்தவர்களின் அறிவைப் பயன்படுத்துவது, முக்கியமானது என்ற அதேவேளையில் அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கும், ஒரே வகையாக நடத்தல், ஒருமைத்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதும் முக்கியமானதாகும். காணிக்கச்சேரிகளை பயன்படுத்துவது சாதகமான அம்சமாகும். ஆனாலும் பிரச்சினையான வெளியீடுகளால் பாதிக்கப்படுவோருக்கான, மேன்முறையீடு செயன்முறைகளுக்கான ஒரு

தேவையும் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள சிக்கலான இன உறவுகளையும் காணி விடயங்களில் அவை விளைவிக்கும் இயங்குநிலைகளையும் அரசாங்கம் உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இது மிகவும் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வை மாத்திரம் வழங்குவதோடல்லாமல், செயன்முறையில் பொதுமக்கள் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அந்த வகையில் இச் செயன்முறையில் இன ரீதியாக்கப்படக்கூடிய அரசியல் மயப்படுத்தக்கூடிய சிக்கலான பிணக்குகளை மத்தியஸ்தம் செய்வதில் சனசமூகத் தலைவர்களை ஈடுபடுத்துவது ஊடாக என்பவற்றினால் இச் செயன்முறையில் சனசமூகப் பங்குபற்றுகையை பலப்படுத்துவதற்கான சில முயற்சிகள் காணப்பட வேண்டும்.

இச்சுற்றுநிருபமானது எவ்வாறாயினும் வடக்கு மற்றும் கிழக்கில் காணிப்பிரச்சினைகளை எதிர்கொள்வதிலும் தீர்த்து வைப்பதிலும் அதன் மூலம் இடம்பெயர்ந்த ஆட்களின் திரும்பிவருதல் மீள்குடியேற்றம், வீடுகளை மீளக் கட்டியெழுப்பல் வாழ்வாதாரங்களை மீளமைத்தல் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துதல் என்பனவற்றிற்கு அடிப்படையானது. சுற்றுநிருபம் அரசகாணிகளை சுற்றிய விடயங்களுக்கான சட்டகவேலைகளை முன்வைக்கும் அதேவேளையில், தனியார் காணிகள் தொடர்பாக அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து எந்தக் குறிப்புக்களும் இல்லை. தற்போதைய சுற்றுநிருபத்தில் அரசு காணிகளின் மீது தனது மேற்பார்வைகளை காணி ஆணையாளர் நாயகம் வைத்திருப்பதை கவனிக்கும் அதேவேளையில் வடக்கு கிழக்கில் உள்ள காணிப்பிரச்சினைகள் ஆனவை “அரசு” மற்றும் “தனியார்” காணிஎது என்பவற்றுக்கிடையிலான எளிய வேறுபாட்டைக் காட்டிலும் மிகவும் சிக்கலானவைகள் என்பதை அங்கீகரிப்பதற்கான தேவையொன்று உள்ளது. தனிப்பட்ட காணித்துண்டங்கள் அரசினதா அல்லது தனியாருக்குச் சொந்தமானதா என்ற பெரும் எண்ணிக்கையிலான பிணக்குகளும் குழப்பங்களும் உள்ள ஒரு விசேடமான சூழமைவில் தனியார் காணிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு சமாதானமான செயன்முறை தேவையாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லாமை, தற்போதைய கொள்கைகள் தொடர்பாக உள்ள குழப்பங்கள் ஒருபக்கமாக காணியை கட்டுப்படுத்தும் சட்டகவேலை மற்றும் பாதிக்கப்பட்ட சனசமூகங்கள் தொடர்புடைய அவர்களின் உரிமைகள் கவனிக்கப்படாமை மறுபுறத்தில் இருக்க எவ்வாறு இந்த உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்தல் என்பன CPA ஆல் மீள மீள ஆவணப்படுத்தப்படும் இரட்டைப் பிரச்சினைகளாக உள்ளன. அரசாங்கமும் எல்லாப் பங்காண்மையாளர்களும் காணியுரிமைகள் தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கியபடிநிலையாக உள்ளதுடன் ஆவணங்கள் மற்றும் சட்டகவேலை தொடர்பாகவும் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் மூலம் ஒரு பெருமளவில் செல்லுபடியாகும்

ஆவணம் மற்றும் அவ்வாறான ஆவணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது உட்பட்டவற்றிலான அடிப்படைக் கேள்விகளுக்கு அவைகள் பதில்களை வழங்கும். அத்துடன் இச் சுற்றுநிருபம் குறித்தும் அது செயற்படுத்தப்பட முயற்சிக்கும் செயன்முறை குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தேவையாக உள்ளது.

சுற்றுநிருபமானது சாதக அம்சத்தை அதில் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் அரசு காணிகள் தொடர்பில், ஒரு பிரச்சினை உள்ள நாட்டிலுள்ள எவரையும், தமது பிரச்சினையை பதிவு செய்து கொள்வதை அது வரையறை செய்யவில்லை. சுற்றுநிருபத்தால் பாதிக்கப்படக்கூடிய எல்லோரது தேவைகளையும் அரசாங்கம் தீர்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. அகதிகள் வெளிநாட்டிலுள்ளவர்கள் என்பன உட்பட. யுத்தத்திற்குப் பிந்திய சூழ்மையில் அரசுகாணி, தனியார் காணி, உரித்துடைமைப் போட்டி, காணிக்கட்டுப்பாடு என்பன முக்கிய விடயங்களாகிவிட்ட நிலையில் இது குறிப்பாக தொடர்புடையதாக உள்ளது.

காணியுடன் ஈடுபடுவதற்கு ஒரு பெருமளவிலான கொள்கை நிகழ்ச்சிநிரல் தேவையாக உள்ளது. மக்கள் தமது காணிகளை சொந்தக் கொண்டாடும் மற்றும் கட்டுப்படுத்தும் மற்றும் அதற்குச் சென்று வரும் உரிமைகளைப் பாதிப்பவைகள் தொடர்பாக தற்போதுள்ள சட்டம் மற்றும் கொள்கைச் சட்டக வேலைகளை மீள ஆராய்வதற்கு வரையறுக்கப்பட்டவைகளாக இல்லாவிடினும் தன்னிச்சையானதும் நீண்டகாலமானதுமான சட்டங்களைத் திருத்துதல் பொது மற்றும் அரசு சுற்றுநிருபங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை உருவாக்குதல் உட்பட்ட காணியுடன் ஈடுபடுவதற்கான ஒரு கொள்கை நிகழ்ச்சிநிரலுக்கான தேவையொன்று உள்ளது. சமாதானமும் மீளிணக்கமும் சாதிக்கப்பட வேண்டுமாயின் அதிக தேவைகள் செய்யப்பட வேண்டி உள்ளன. மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களைப் பொறுப்புக்கொடுத்து சம்பந்தப்படுத்துதல் மற்றும் காணி தேசிய ஆணைக்குழுவை நிறுவுதல் என்பவற்றைக் கொண்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தின் முழுமையான அமுல்படுத்தல் ஊடாக சமாதானத்தையும் மீளிணக்கத்தையும் சாதிக்க இவை உட்பட்ட பல செய்யப்பட வேண்டியுள்ளன.

<p style="text-align: center;">சுற்றுநிருபம் 2013/01</p>	<p style="text-align: center;">கருத்து</p>
<p style="text-align: center;">சுற்றுநிருபத்தின் இயலுமை வீச்சு</p>	
<p>பிரதேச செயலாளர்களுக்கு அரசு காணிகள் தொடர்பாக தனிநபர்களுக்குள்ள பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதின் ஊடாக அரசு காணிகள் தொடர்பாக முரண்பாட்டுக்குப் பிந்திய பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்தலும் பிரச்சினை தீர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தலும் .</p> <p>2013-2014இல் இரண்டு வருடங்களில் அமுல்படுத்தப்படுவதற்கு</p>	<p>சுற்றுநிருபமானது அரசு காணிகளுடன் மாத்திரம் தொடர்புபடுவதாகக் குறிப்பிடுகிறது. தனியார் காணிகள் உடன் தொடர்புடைய விடயங்களை அது குறிப்பிடவில்லை. அத்துடன் தனியார் காணிகளுடன் தொடர்புடைய பிணக்குகளை பரிசோதிப்பதற்கான ஒரு பொறிமுறையையும் அது வழங்கவில்லை.</p> <p>ஒரு குறிப்பிட்ட காணி அரசினதா அல்லது தனியார் காணியா என்ற தெளிவில்லாத நிலைமைகளின் பொழுது அது எவ்வாறு ஈடுபடும் என சுற்றுநிருபம் குறிப்பிடவில்லை.</p>
<p style="text-align: center;">பிரச்சினைகளை இனங்காணுதல்</p>	
<p>பின்வரும் ஆட்கள் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை பிரதேச செயலருக்கு சமர்ப்பிக்க முடியும். (2.1.1);</p> <ul style="list-style-type: none"> - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் - அந்த இடத்தைக் கைவிட்ட மக்கள் - இடம்பெயர்ந்த பிற்பாடு மீளக் குடியேறியவர்கள் அல்லது குடியேற எதிர்பார்த்திருப்பவர்கள் - அரசு காணிகள் தொடர்பாக பிரச்சினை உள்ள மக்கள் <p>தகவல்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுவதுடன், தனியாகப் பதிவுசெய்யப்படவேண்டும். DS 2.1.2 மற்றும் 2.1.4.</p> <p>வகைப்பாடுகளாவன.</p> <p>காணிகளற்ற அல்லது காணிகளை இழந்த மக்கள் பற்றிய தகவல்கள்</p> <p>அரசு காணிகள் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் மீதான தகவல்கள்</p>	<p>இதிலே ஒரு சாதகமான அம்சம் ஒன்று உள்ளது. அதாவது நாடு பூராகவுமுள்ள மக்களுக்கு வடக்கு கிழக்கில் தமது காணியுரிமை கோரல் தொடர்பான பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்கு எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.</p> <p>பெரும் எண்ணிக்கையிலான தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன:</p> <p>இலங்கையில் வதியாத ஆட்களாக ஆனால் அரசுகாணிகளுக்கு இன்னும் உரிமை கோரல்களைக் கொண்டிருப்பவர்கள் உரிமை கோரலை மேற்கொள்ள முடியுமா?</p> <p>உரிமை கோரல்களை மேற்கொள்ள வேண்டிய காலப்பகுதி எது? விண்ணப்பங்களுக்கான ஒரு முடிவுத்திகதி உள்ளதா? அவ்வாறாயின் அத் தகவல்கள் பொதுமக்களுடன் பகிரப்பட வேண்டிய தேவையுள்ளது.</p> <p>இச் செயன்முறையின்பொழுது காணியற்றோருக்கு காணி ஒதுக்கப்படும்பொழுது எவ்வாறு நடத்தப்படுவர்?</p>

அரசகாணிகளைப் பகிர்ந்தளித்தல்

முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரைக்கும் அரசகாணிகள் காணியற்றோருக்கு உடைமை மாற்றம் செய்யப்படமாட்டாது. (2.2.1.1).

ஆனாலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக காணிகளை உடைமை மாற்றம் செய்வதற்கு எந்த தடையும் இருக்கமாட்டாது.

இவ்வண்ணமான காரணங்களுக்காக காணிகளை இழந்த ஆட்களுக்காக காணிகள் விநியோகிக்கப்படும்.; (2.2.1.2)

- அரச நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் காணிகள் குறிப்பாக திரும்ப உரிமை கோரப்படாதவகள். .

- ஏனையோர்கள் நிரந்தரமாக குடியேறிய காணிகளுள் அவைகள் நடைமுறை ரீதியாக மீளவும் உரிமை கோரப்பட முடியாதவையாக உள்ளன.

கள நிலைமைகளின் சிக்கலின் வகையில் காணி பிணக்குகள் மற்றும் ஆவணத் தொலைவு என்பன தீர்க்கப்படும் வரைக்கும் காணி விநியோகம் தாமதிக்கப்படுகிறது.

காணியற்றோர் தம்மை பதிவு செய்து கொள்ளச் செயன்முறை வழங்குவதுடன் எவ்வாறாயினும் இது வழங்குகிறது. விசேடமாக வடக்கிலிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் தொடர்ந்தும் உள்ளனர். அவர்களின் காணிகள் வேறு ஆட்களால் வதியப்படுகிறது அல்லது சிலர் வேறு யாரினதும் காணியில் வதிந்து வருகின்றனர். ஆகவே செயன்முறை முடிவுபெறும் வரை காணி அற்றோர் யார் என்பது தெளிவுபெறாது.

காணி இழப்புக்கள் என்ற பதம் பிரச்சினைக்குரியதாக இருப்பதுடன் சட்டரீதியான வரைவிலக்கணத்தையும் கொண்டல்லாதுள்ளது. இது அரச வதிவு ஊடாக காணி இழக்கப்பட்டிருக்கலாம் என்ற தெளிவற்ற ஆலோசனைக்கு பயன்படுத்தப்படுகிறது. அரசானது அரச காணிகளை அபிவிருத்திக்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ எப்பொழுது பயன்படுத்துவதற்கு நாடி நிற்கும் என தெளிவான தகவல் வழங்க வேண்டிய தேவையுள்ளது. அப்பொழுது தான் பாதிக்கப்பட்ட மக்களும் அறிவிக்கப்படுவார்கள்.

“அபிவிருத்திச் செயற்பாடுகளால்” குறிப்பிடப்படுவது என்ன என ஒரு விளக்கமும் இல்லை. ஆனால் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகளில் இருந்து வரும் எவையும் எனக் காட்டப்படுவதானது அந்நோக்கங்களுக்கானவை எனக் கருதப்பட முடியும். இதற்கான தெளிவான காரண காரியங்கள் இல்லாமையினால் இது ஏதேச்சதிகாரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியதுடன் பெரும் அளவிலான காணிகள் தற்பொழுது அரசாங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் இராணுவத்தினரால் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதானது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் இவைகள் அபிவிருத்திச் செயற்பாடுகள் என வகைப்படுத்த முடியும். இது தனிநபர்கள் தமது காணிகளை மீள உரிமை கோருவதை நிறுத்திவிடும்.

அரசாங்கமானது காணியற்றோருக்கு அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. காணியற்றோர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கொடுக்கப்படவில்லை.

மக்கள் அத்துமீறிய அரசு காணிகளை இழந்தாலும் “அவர்கள் காணிகளைப் பெறத் தகைமை உடையவர்.” மாற்றுக்காணிகள் வழங்கப்படும்பொழுது அவர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

மாற்றுக்காணிகள் வழங்கப்படும்பொழுது;

- “இழந்த” காணி அமைந்த இடத்தில் இருந்தான ஒரு பொருத்தமான நிலமாக இது இருக்க வேண்டும்.

- காணியை இழந்த ஆளின் இணக்கம் தேவையாக உள்ளது.

- தனியார் காணிகள் அல்லது அரசு மானியத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட காணிகள் என்பவற்றுக்காக மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டால் மாற்றுக்காணி சுவீகரிப்புச் செயன்முறையின் பொழுது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மதிப்பீட்டின் பிரகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

- விநியோகிக்கப்படுவதற்காக தெரிவு செய்யப்பட்ட காணிகள் எந்த ஆளினதும் சட்ட உரிமையின் கீழ் இல்லையென பிரதேச செயலாளர் திருப்தியடைய வேண்டும். .

“காணிக் கச்சேரிகளை” நடத்துவதன் மூலம் மாத்திரமே காணிகள் உடைமை மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உடைமை மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக பிரதேச செயலாளர் காணிக்கச்சேரியின் முன்மொழிவுகளை அங்கீகாரத்திற்காக அதிகாரமுள்ள அதிகாரிக்கு முன்வைக்க வேண்டும்.

சுற்றுநிருபம் 2008/4 (திகதி 20.08.2008), இடப்பட்டது மற்றும் காணி விநியோகம் தொடர்புடைய ஏனைய சுற்றுநிருபங்கள், மாகாணக் காணி ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் உரிய காணிக்கட்டளைகள் விநியோகிக்கப்படும் காணிப்பிரிவு ஏனைய தகவல்கள் என்பன அறிவுறுத்தல்களுக்காக எடுத்தாளப்பட வேண்டும்.

இது பிரச்சினையை கையறு நிலைக்கு இட்டுச் செல்வதுடன் குறிப்பாக காணியில்லாமையினால் நிரந்தர வீட்டுக்குபலர் உதவி பெற முடியாதபிரச்சினை தொடர்ந்தும் உள்ளது.

தனியார் காணிகள் தொடர்பான பிரச்சினைகளைப் பதிவது தொடர்பான செயன்முறை இல்லாமையானதும் அரசு கட்டமைப்புக்களுடன் தொடர்பான பிரச்சினைகளும் பிரதேச செயலாளருக்கு சில காணிப்பதிவுகளில் தனிப்பட்ட உரிமைகோரல்கள் உண்டா அடையாளம் காணுவதற்கான சிரமங்களை ஏற்படுத்தும் என்ற கவலைகள் உள்ளன.

அத்துமீறிக் குடியிருந்த ஒருவர் மாற்றுக்காணிக்கு தகுதிபெறும் பொருட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைத் தகைமை எது?

இழந்த காணி அமைந்த இடத்தில் இருந்து காணி பெற முடியாமல் போனால் செயன்முறை எவ்வாறிருக்கும்?

காணிப் பிரச்சினைகள் அரசு காணிகள் தொடர்பான போட்டியிடும் உரிமை கோரல்கள் உட்பட்டவை எவ்வாறு தீர்க்கப்படும்?

உத்தேசிக்கப்படும் மாற்றுக்காணியுடன் அவர்கள் இணங்காது போனால் நடவடிக்கை கோரும் உரிமை மக்களுக்கு உள்ளதா?

நடவடிக்கை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்படும் அளவுகோல் என்ன? காணிச் சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள செயன்முறைகள் பின்பற்றப்படுமா?

“காணிச் கச்சேரிகள்” தொடர்புடைய செயன்முறைகளை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டியதுடன் மிகவும் முக்கியமாக பிரயோகிக்கப்படும் சட்டங்கள், சுற்றுநிருபங்கள், ஏனைய ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளை அடிப்படை புரிந்துணர்வு அவர்களுக்கு முக்கியமாக வழங்கப்பட வேண்டும்.

உரித்துடைமை தொடர்பாக கேள்விகள் உள்ள காணிகளுக்கு என்ன நடக்கும் என்பதுடன், போட்டியிடுவது தொடர்பான பிரச்சினை அங்கும் உள்ளது. அவ்வாறான விடயங்களில் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறை உள்ளதா?

<p>சுற்று நிருபம் மற்றும் தொடர்புடைய செயன்முறைகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு</p>	
<p>காணி ஆணையாளர் திணைக்களமானது இச் செயன்முறைக்கு தேசிய மட்டத்தில் பிரச்சாரம் செய்யும். பிரதேச செயலாளர் பிரதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்வர். (2.1.1)</p> <p>பின்னிணைப்பு 1இலுள்ள வடிவமைப்பினைப் பயன்படுத்தி பிரச்சினைகளை சமர்ப்பிப்பது குறித்த பொது விழிப்புணர்வை உயர்த்தும் நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் எடுக்கக்கூடாது.. (2.1.3)</p>	<p>இச் செயன்முறை தொடர்பான பகிரங்கப்படுத்தலானது மூன்று மொழிகளில் செய்யப்படுவதுடன் தகவல்களும் பரவலாகப் பரப்பப்படும்.</p> <p>இந் நிகழ்ச்சித்திட்டம் குறித்து அகதிகள் இடையேயும் இலங்கைக்கு வெளியே வதிபவர்களிடையேயும் அரசு காணிகளையோ அரசு காணிகளாகக் கருதப்படுபவையோ உரிமை கோரல்களைக் கொண்டிருப்பவர்களிடையே இந் நிகழ்ச்சித்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த ஏற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை.</p> <p>செயன்முறை அமுல்படுத்தப்படுவதற்கு முன்பாக அரசு காணிகளுக்கு உரிமை கோரல்களைக் கொண்ட எல்லோரும் உரிமை கோரல்களைச் செயன்முறைப்படுத்துவதற்காக செயன்முறை குறித்து அறியச் செய்யப்பட வேண்டுமென்பதுடன் விரும்பின் விண்ணப்பங்களைச் செய்யவும் அறியச் செய்யப்படுவதற்காக போதிய அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும்.</p> <p>களத்திலுள்ள ஒரு அடிப்படைப் பிரச்சினை என்னவெனில் பொதுமக்களிடையே ஆவணப்படுத்தல் தொடர்பாக அனுமதிப்பத்திரம், மானியம், உறுதி என்பன என்றால் என்ன தொடர்பாக குழப்பங்கள் உள்ளன. என்ற வகையில் அ) அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டுமா? ஆ) என்ன வகையான ஆவணத்தை அவர்கள் கொண்டுள்ளார்கள்/ இழந்துள்ளார்கள்/ தேவைப்படுகிறது தொடர்புடைய விழிப்புணர்வு தேவையாகவுள்ளது, இதனைச் தீர்ப்பதற்கு இச் செயன்முறை ஊடாக தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.</p> <p>அரசுகாணிகள் தொடர்பாக பிரயோகிக்கப்படக்கூடிய பலவகையான சுற்றுநிருபங்களும் சட்டங்களும் உள்ளன. தனிநபர் பிரசைகள் இவைகள் குறித்துச் செய்யப்படுவதுடன் வேறுபட்ட செயன்முறைகள் அமுல்படுத்தல் தொடர்பான தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.</p>
<p>அரசு காணிகள் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட</p>	

நிகழ்ச்சித்திட்டங்கள்

பிரதேச தின நிகழ்ச்சித்திட்டங்களை கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் அல்லது பல பிரிவுகளுக்கான ஒரு நிகழ்ச்சியாக ஒழுங்கு செய்தல். (2.2.2.2)

பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலர், காணி உத்தியோகத்தர், ஆளணிப்படுத்தல் உத்தியோகத்தர், கள உத்தியோகத்தர், பொது முகாமைத்துவ உதவியாளர் (காணி), கிராம உத்தியோகத்தர் (GN) என்போர் பங்குபற்ற வேண்டும்.

மாகாணக் காணி நிர்வாகத் திணைக்களம் மற்றும் காணி ஆணையாளர் திணைக்களம், உரிய திணைக்களங்களாகிய நிலஅளவையாளர் திணைக்களம், புதைபொருளியலாளர் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் என்பன போன்ற உரிய திணைக்களங்களின் பிரதேசமட்ட அதிகாரிகள் தேவைக்கேற்ப இதில் சம்பந்தப்பட வேண்டும்.

பிரச்சினைக்குத் தொடர்பான தகவல்கள் பிரதேச செயலகத்திற்குள்ளாக இருந்து சேகரிக்கப்படுவதுடன் கள விசாரிப்புக்கள் ஊடாகவும் சேகரிக்கப்பட வேண்டும். (தேவையேற்படும் இடங்களில்)

மாகாணக் காணி ஆணையாளரிடமிருந்து அல்லது காணி ஆணையாளர் நாயகத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக அங்கீகாரம் வேண்டப்படும்பொழுது இவைகள் உடனடியாக அவ்விடங்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.

பிரதேச தின நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக பிரச்சினைக்கு பிரதேச செயலாளரால் தீர்வு வழங்கப்பட முடியாத இடங்களில் அப் பிரச்சினைகளானவை பிரதேச செயலர் மட்டங்களில் இடம்பெறும் நடமாடும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும். (2.2.2.3)

எல்லா உரிய அதிகாரிகள் எல்லாத் தரப்புகள் உரிய தகவல்களுடன் பங்குபற்ற வேண்டும்.

மாகாணக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் மற்றும் காணி விவகாரங்களுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள் பங்குபற்ற வேண்டும்.

(பிரதேச தின நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நடமாடும் சேவைகள் நிகழ்ச்சித்திட்டம் போன்ற இரண்டுடன் தொடர்புடைய) பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கான செயன்முறையானது தெளிவாக இல்லை. இது பிரதேச செயலருக்கு பரந்த தீர்மானச் சுதந்திரத்தை வழங்குகிறது. களத்திலுள்ள பிரச்சினையின் சிக்கல் தன்மைகளை பரிசீலிக்கும்பொழுது இது பயனுள்ளதாக இருப்பினும் பிரதேச செயலரை வழிநடத்தும்பொருட்டு வழிகாட்டுதல்கள் தேவையாக உள்ளதுடன் தீர்மானம் எடுப்பதில் அதிகார துஷ்பிரயோகம் ஏதேச்சாதிகாரம் என்பனவற்றைத் தடுக்கவும் இது அவசியமானது.

பரந்த தீர்மானச் சுதந்திரமானது இனக்குழுக்களுக்கிடையே பதற்றங்கள் உள்ள கிழக்கு மாகாணங்களைப் போன்ற இடங்களின் நிலைமைகளில் விசேடமாகப் பிரச்சினைக்குரியது. செயற்பாடுகளில் சனசமூகத் தலைவர்கள் ஊடான சனசமூக பங்குபற்றுகையுடன் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாதுபோயின் பிரதேச செயலாளர் ஒரு இனக் குழுவுக்கு மற்றையதை விட சார்பு காட்டுவதாக பார்வைநோக்கு ஏற்படக்கூடியதாக உள்ளது.

காணாமல் போன அல்லது அழிக்கப்பட்ட ஆவணங்கள்

பிரதேச செயலர் அலுவலகத்திலுள்ள அசல் அனுமதிப்பத்திரங்கள் அழிக்கப்படும்பொழுது அல்லது தவறி வைக்கப்படும்பொழுது அப்பிரச்சினைகளானவை மாகாணக் காணி ஆணையாளருக்கு அறிவுறுத்தல்களுக்காக முன்வைக்கப்பட வேண்டும். அவ் ஆவணங்களை இற்றைப்படுத்தும் முகமாக அவைகளை மீளத் தெரிவதற்கு காணிக் கச்சேரி முறை மற்றும் அனுமதி வழங்கும் முறையூடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2.2.2.4)

அனுமதிப்பத்திரத்தின் ஒரு பகுதி அல்லது பதிவேடு பிரதேச செயலர் அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் அல்லது சட்டரீதியான அதற்குரியவர் எந்தப் பிணக்குமின்றி அந்தக் காணியில் வதிவாராயின் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர் அல்லது பின்வருபவரின் வேண்டுகோளின் பேரில் பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரத்தின் ஒரு பிரதியை வழங்க முடியும்.

பதிவாளர் நாயகத்தின் திணைக்களமானது இவ்வாறான மானியங்களின் தொலைந்துபோதல் அல்லது அழிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து தீர்வை வழங்குவதற்கு ஒரு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தி வழங்கும். (3.5)

இச் செயன்முறையானது தொலைந்த ஆவணங்களிற்கான ஒரு ஏற்பாட்டை வழங்குகிறது. பொதுமக்களுக்கு சுலபமாக்கும் வகையில் இந்த நடமாடும் சேவை நிலையங்கள் அமைக்கப்படுமாயின் இம் முனைப்புகள் சாதகமான அம்சமாக இருக்கும்.

வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட காணிகள்

இடையீடு அற்ற, நிறுத்தப்படாத வதிவு காணிகளில் இருந்திருந்தால் மாத்திரம் வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அது வருடாந்தம் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டிருந்தால் அன்றி வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படக்கூடாது. ஆவ் வருடாந்த அனுமதிப்பத்திரங்களால் வழங்கப்பட்ட காணிகளின் அசல் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருப்பவர்கள், உரித்துடைமையை உரிமை கோரினாலும் குழப்பமற்ற உடைமையினை அனுபவித்து வந்தாலும் அக் காணிகளானவை காணிக் கச்சேரிகளால் தெரிவு செய்யப்படுவதற்காக முன்வைக்கப்பட வேண்டும்.(2.2.2.5)

வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்காக நிபந்தனைகள் சுற்றுநிருபத்தில் வைக்கப்படும் அதேவேளையில் வருடாந்த அனுமதிப்பத்திரங்களைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் என்ன செய்யப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடுகள் தெளிவின்மையால் வசன அமைப்புகள் குழப்பமாக உள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு எதிராக எந்த இடையீடும் இன்றி வருடாந்த அனுமதிப்பத்திரத்தின் ஊடாக காணியில் வாழ்ந்தவர்கள் மட்டில் ஒரு முன்னுரிமை காணப்படுகிறதா?